

October 7, 2021

TAKE/BSE/2021-22
The Manager
Dept. of Corporate Services-Listing
BSE Limited,
P. J. Towers, Dalal Street,
Mumbai - 400001
Symbol: 532890

TAKE/NSE/2021-22
The Manager-Listing Department
National Stock Exchange of India Limited
Exchange Plaza,
Bandra - Kurla Complex, Bandra (East),
Mumbai - 400051
Scrip: TAKE

Dear Sir/ Madam,

Sub: Newspaper Publication

Pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, please find enclosed herewith, copies of the Notice for transfer of all unpaid/unclaimed shares for the last seven (7) consecutive years to IEPF Authority, published in newspapers, namely, Financial Express (English) and Makkal Kural (Tamil), dated October 5, 2021.

Kindly take the same on record and acknowledge.

Thanking you.

Yours faithfully,
For TAKE Solutions Limited



Srinivasan. P
Company Secretary



Encl: As above.

TAKE SOLUTIONS LIMITED

Registered & Corporate Office : No: 27, Tank Bund Road, Nungambakkam, Chennai - 600 034

CIN: L63090TN2000PLC046338; GSTIN: 33AABCT3684M1Z0

Tel: +91 44 6611 0700/01


www.takesolutions.com

● STRONG GROWTH
US-based Metlife plans to raise stake in India venture

PRESS TRUST OF INDIA
New Delhi, October 4

US-BASED INSURANCE FIRM Metlife on Monday said it proposes to raise its stake in its Indian venture by acquiring a 15.27% stake of IGE (India) Private Limited and Elpro International Limited in PNB MetLife India Insurance Company. With the acquisition, MetLife International Holdings, LLC (MIHL) in PNB MetLife will increase to 47.32%, MetLife said in a statement.

The share purchase agreement with IGE and Elpro International is subject to all necessary regulatory approvals, it added. “MetLife’s joint venture in India has all of the hallmarks we look for in deploying capital to create long-term shareholder value: a track record of



Metlife to acquire a 15.27% stake of IGE (India) Private Limited and Elpro International Limited in PNB MetLife to take its total stake to 47.32%

consistent execution, an extensive distribution network, strong growth and an advantaged position in one of the world’s most attractive life insurance markets,” said Kishore Ponnavaolu, regional president, MetLife Asia.

Founded in 2001, PNB MetLife’s shareholders include MIHL (32% stake), Punjab National Bank (PNB), Elpro and other private investors. PNB joined as the promoter of PNB MetLife Insurance with a 30% stake in 2012.

The Dabriwala family, promoted by Rajendra Dabriwala and his son, Surbhit Dabriwala through their companies, IGE and Elpro, is one of the initial investors in PNB MetLife, with access to more than 200 million customers across 15,000 sales locations nationwide.

“The Dabriwala family has been a strong supporter of PNB MetLife and valued members of its board, and we thank them for their contribution to the company,” he said.

Macrotech Developers sells properties worth ₹1,100 cr in London

PRESS TRUST OF INDIA
New Delhi, October 4

REALTY FIRM Macrotech Developers on Monday said properties worth ₹1,100 crore were sold last month in one of its projects in London and it expects to sell all inventories before the 2023-24 fiscal.

In a regulatory filing, Macrotech Developers, which markets its properties under Lodha brand in India, gave an update on the performance of its UK investments.

Mumbai-based Macrotech Developers, earlier named as Lodha Developers, had made a foray into the London market in 2013 with the acquisition of the landmark MacDonal House at 1 Grosvenor Square in prime Central London from the Canadian government for over ₹300 million (₹3,100 crore).

The group acquired another

site in prime Central London, New Court at 48 Carey Street for ₹90 million in 2014.

Macrotech informed on Monday that prospective buyers were able to visit the site at its project, 1 Grosvenor Square for the first time since it was re-leased, with easing of travel restrictions to the UK for visitors from the US and Europe from August.

“In the month of September, the project achieved pre sales of ₹110 million (around ₹1,100 crore),” the filing said.

The level of customer enquiries and visits has continued to rise and indicate the potential for continued strong sales performance in the current quarter. “The current performance exceeds our business plan and if the trend continues without any further unforeseen events, we expect to sell out the project ahead of our business plan of FY24,” it added.

Hindustan Zinc mined metal production rises 4% in Q2

PRESS TRUST OF INDIA
Mumbai, October 4

VEDANTA GROUP FIRM Hindustan Zinc on Monday said its mined metal production increased by 4% to 2,48,000 tonnes in the second quarter of the ongoing fiscal. The company’s mined metal production was at 2,38,000 tonnes in the year-ago period.

“Mined metal production for Q2 FY22 was 248,000 tonnes, up 4 per cent as compared to Q2FY21 on account of higher ore production at Rampura Agucha, Sindesar Khurd and Zawar mines supported by improvement in recovery, which has been partly offset by lower mining grades,” Hindustan Zinc said in a filing to the BSE.

In comparison to Q1 FY22, it is up by 12%, mainly due to higher ore production at Sindesar Khurd and improvement in mining grade and recovery, the filing said. —PTI

E-bicycle business seems to be at risk: HMC Group

PRESS TRUST OF INDIA
Mumbai, October 4

THE ELECTRIC BICYCLE business in the country seems to be at risk in its initial stage following a policy snub, as the e-bicycle segment is excluded from all major manufacturing and export promotion policies, a top industry official has said.

The central government’s two major initiatives — FAME-II and the recently announced PLI scheme for the promotion and faster adoption of electric vehicles — have excluded the e-bicycle segment from availing various benefits under these plans.

As a result, India risks losing a visible pipeline of ₹10,000 crore worth of e-bicycles export orders to the European Union over the next 5 years, as the bloc reduced its dependence on China and firms up re-shoring e-bike production, HMC Group chairman and MD Panikaj M Munjal said. HMC Group is the promoter of Hero Cycles.

In next 5 years, India risks losing a visible pipeline of ₹10K-cr e-bicycles export orders to EU, HMC Group CMD Panikaj M Munjal said

India must negotiate and lock a deal to bring down the import duties on the bicycle to the level of least developed countries and Generalised System of Preferences (GSP) countries to nil from the existing 14%, he said.

“We are afraid the specific exclusion has a mass migrated the manufacturing value of around ₹1,000 crore going up to ₹3,000 crore in FY24 to the re-shored capability of EU. In the next 5 years, India would lose a visible pipeline of ₹10,000 crore worth of export orders of e-bicycles if the re-shored capability of the EU manages to secure the migrating business out of China instead of India,” Panikaj M Munjal, CMD, HMC Group said.

Molnupiravir: Merck to seek EUA from USFDA; trials on in India

FE BUREAU
Pune, October 4

PHARMA MAJOR MERCK has announced its plans to seek emergency use authorisation (EUA) from the USFDA for using Molnupiravir as an antiviral medicine for Covid-19.

The company also plans to submit marketing applications to regulatory agencies worldwide. If authorised, Molnupiravir could become the oral drug for treating Covid-19. The Molnupiravir drug is also undergoing trials in India.

The Indian companies are looking at the implications of the USFDA approval on the ongoing trials and timeline in India.

Merck, known as MSD India, has tied up with eight Indian companies to manufacture the drug in India. In April this year, the company had entered into voluntary licensing agreements with generic manufacturers in India to supply its investigational oral antiviral drug candidate, Molnupiravir.

Cipla, Dr Reddy’s Laboratories, Sun Pharma, Hetero Labs and Emure Pharmaceuticals have signed deals with MSD, Torrent Pharma, Aurobindo Pharma and Viatris Pharma, too, inked deals with Merck. These agreements were expected to accelerate the availability of Molnupiravir in India and in 100 other low- and middle-income countries after regulatory approvals.

Cipla, Dr Reddy’s, Emure, Sun and Torrent are collaborating with MSD for clinical trials of the Molnupiravir in India.

On completion of the trials, each company would independently approach the Indian regulator for approval to manufacture and supply the Molnupiravir for treatment of Covid in India.

Divi’s Labs will be supplying active pharmaceutical ingredients for Molnupiravir to Merck’s partners in India.

Hero MotoCorp Limited
Regd. Office: The Grand Plaza, Plot No.2, Nelson Mandela Road, Vasant Kunj - Phase-II, New Delhi - 110070
CIN: L35911DL1987411 | Phone: 011-46044220
Fax: 011-46044399 | E-mail: secretarialho@heromotocorp.com
Website: www.heromotocorp.com

PUBLIC NOTICE FOR ISSUE OF DUPLICATE SHARE CERTIFICATES
Members of the general public and existing shareholders of Hero MotoCorp Ltd. ("Company") are hereby informed that the Original Share Certificates, details of which are given hereunder have been reported lost/misplaced/stolen/not received and that pursuant to requests received from concerned shareholders, the Company intends to issue duplicate share certificates in lieu of the said original Share Certificates (Face Value Rs.2/-) in their favour:

| Folio No. | Shareholders Name | Face Value | Distinctive Nos. | Certificate No.(s) | No. of Shares |
|------------|---------------------|------------|---|----------------------------|----------------|
| HML0109081 | SNEHA M PATEL | Rs.10/- | 15468078 - 15468112 | 173189 | 35 |
| HML0072806 | RAGHUNATH CHAUDHARI | Rs.10/- | 16221444 - 16221453 16221454 - 16221455 20910577 - 20910588 | 236195 236196 341938 | 10 02 12 |
| HML0086969 | ANJALI NALLAGANDELA | Rs.10/- | 12631377 - 12631391 | 141729 | 15 |
| | | Rs.2/- | 47526291 - 47526695 165996441 - 165996845 | 513868 525691 | 405 405 |

Any person having objections to issue of duplicate Share Certificates, as mentioned herein above, may submit the same, in writing, with the Company marked to the 'Secretarial Department' at its Registered Office or send an email at secretarialho@heromotocorp.com within 7 days from the date of publication of this Notice. In the meanwhile, members of the public are hereby cautioned against dealing in the above mentioned Share Certificates.

For Hero MotoCorp Ltd.
Sd/-
Neeraja Sharma
Company Secretary & Chief Compliance Officer
Place : New Delhi
Date : 04.10.2021

Nandani Creation Limited
NANDANI CREATION LTD
Regd. Office: G-13, Kartarpura Industrial Area, Near 22 Godam, Jaipur-302006
Phone: 0141-4037596, CIN: L18101RJ2012PLC037976
Web-site: www.nandanincreation.com, e-mail: info@jaipurkurti.com, cs@jaipurkurti.com

NOTICE OF 1ST EXTRA ORDINARY GENERAL MEETING IN THE F.Y. 2021-22
NOTICE IS HEREBY GIVEN THAT :

- The 1st Extra Ordinary General Meeting (“EOGM”) for the F.Y. 2021-22 of the members of the Company will be held on Wednesday, 27th October, 2021 at 4:00 P.M. IST through Video Conferencing (VC) or any other audio-visual means (OAVM) to transact the business as set forth in the Notice of EOGM dated 27th September, 2021.
- Through Extra Ordinary General Meeting, resolutions related to following matters will be passed:
 - INCREASE THE AUTHORISED SHARE CAPITAL OF THE COMPANY TO ENABLE FURTHER ISSUE OF SHARES AND ALTER THE CAPITAL CLAUSE OF THE “MEMORANDUM OF ASSOCIATION” OF THE COMPANY
 - TO APPROVE RAISING OF FUNDS IN ONE OR MORE TRANCHES, BY ISSUANCE OF SECURITIES BY WAY OF PRIVATE OFFERINGS, QUALIFIED INSTITUTIONS PLACEMENT(S) AND/OR ANY COMBINATION THEREOF OR ANY OTHER METHODS AS MAY BE PERMITTED UNDER APPLICABLE LAW.
- Electronic copies of the Notice of the EOGM have been sent to all the Members whose email id is registered with the Company (Depository Participant(s)). The EOGM will be convened in compliance with applicable provisions of the Companies Act, 2013 and the rules made thereunder (“the Act”), provisions of SEBI (LODR) Regulations and circulars issued by the Ministry of Corporate Affairs and the SEBI. In compliance with the provisions of the Act, the Notice of EOGM has only been sent through E-mail and the physical notice through post has not been sent to the members. The same has been completed on Monday, 04th October, 2021;
- Members whose E-mail id is not registered are requested to register their E-mail id and phone numbers with the Company by sending request to the company or HighShare Services Pvt. Ltd., the Registrar and Share Transfer Agents, for receiving the Notice of EOGM. Members holding shares either in physical form or dematerialized form as on cut-off date i.e. Wednesday, 20th October, 2021 may cast their vote electronically on the business as set forth in the Notice of the EOGM through remote e-voting system of CDSL from a place other than venue of the EOGM (“Remote E-Voting”). The Detailed procedure/instructions for remote e-voting are contained in the Notice of the EOGM. All the members are informed that:
 - The Businesses as set forth in the Notice of the EOGM may be transacted through voting by electronic means only;
 - The remote e-voting period shall commence on Saturday, 23rd October, 2021 (10.00 A.M. IST);
 - The remote e-voting period shall end on Tuesday, 26th October, 2021 (5.00 P.M. IST);
 - The Cut-Off Date for determining the eligibility to vote by electronic means or at the EOGM is Wednesday, 20th October, 2021;
 - E-Voting shall not be allowed beyond 5.00 P.M. IST on Tuesday, 26th October, 2021;
 - Any person, who acquires shares of the Company and becomes a member of the Company after the dispatch of the Notice of the EOGM and holds shares as on the cut-off date i.e. Wednesday, 20th October, 2021 may obtain the login id and password by sending a request at helpdesk.evoting@cdslindia.com. However, if a person is already registered with CDSL for e-voting then existing user ID and password can be used for casting vote;
 - Members may note that (a) The Remote E-voting module will be disabled by CDSL beyond 05.00 P.M. IST on Tuesday, 26th October, 2021 and once the vote on a resolution is cast by a member, the member shall not be allowed to change it subsequently; (b) the facility for E-voting will also be made available at the EOGM; (c) the manner of the same have been mentioned in the notes of the notice of the EOGM;
 - The Notice of EOGM is available on the Company’s website www.nandanincreation.com and also on the CDSL’s website www.evotingindia.com and on National Stock Exchange of India Limited (NSE) viz. www.nseindia.com.
 - In case of any queries/grievances, you may refer the Frequently Asked Questions (FAQs) for members and e-voting user manual for members available at the download section of www.evotingindia.com, or contact Ms. Gunjan Jain, Company Secretary & Compliance Officer, Nandani Creation Limited, G-13, Kartarpura Industrial Area, Near 22 Godam, Jaipur-302006 (Rajasthan). Contact: 0141-4037596/4029596. E-Mail: info@jaipurkurti.com or cs@jaipurkurti.com

For NANDANI CREATION LIMITED
Sd/- Gunjan Jain
Company Secretary
M No.: A45068
Place: Jaipur
Date: 05.10.2021

HMT LIMITED
Regd. Office : "HMT Bhavan" No.59, Bellary Road, Bengaluru - 560032
Tel No. : 080 - 23330333 Fax No. : 080 - 23339111 Website : www.hmtindia.com,
Email : cosey@hmtindia.com CIN : L29230KA1953GOI00748

INFORMATION REGARDING 68th ANNUAL GENERAL MEETING

The 68th Annual General Meeting (AGM) of the Company will be held through Video Conferencing/Other Audio-Visual Means (VC) on **Friday, October 29, 2021 at 10:30 A.M. IST**, in compliance with applicable provisions of the Companies Act, 2013, rules made thereunder and Securities and Exchange Board of India (SEBI) (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015 read with Circular No.14/2020 dated 08.04.2020, No.17/2020 dated 13.04.2020, No.20/2020 dated 05.05.2020 and No.02/2021 dated 13.01.2021 issued by Ministry of Corporate Affairs (MCA) and SEBI Circular dated 12.05.2020 and dated 15.01.2021 and other applicable circulars issued by MCA and SEBI (collectively referred to as “relevant circulars”), to transact the business set out in the Notice of the AGM, Members will be able to attend the AGM through VC at <https://emeetings.kfintech.com>, Members participating through VC shall be reckoned for the purpose of quorum under section 103 of the Companies Act, 2013.

In compliance with the relevant circulars, the Notice of the AGM alongwith the Annual Report 2020-21 will be sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company/Depository Participants. The aforesaid documents will also be available on the websites of the Company i.e. www.hmtindia.com, Stock Exchanges i.e. www.bseindia.com and www.nseindia.com and e-voting agency, KFin Technologies Private Limited (KFinTech) at <https://evoting.kfintech.com>.

Manner of registering/updating email addresses: (i) Members who have not registered/updated their email addresses are requested to register/update the same by clicking on <https://ris.kfintech.com/clientservices/mobilereg/mobileemailreg.aspx>. Kindly note that this facility is only for temporary registration of email address for receipt of Notice, Annual Report and e-voting instructions. (ii) For registering/updating your email address with the Company permanently and to keep receiving all communication electronically:

- Members holding shares in physical mode may send an email request addressed to cosey@hmtindia.com or to KFinTech at einward.ris@kfintech.com along with scanned copy of the request letter duly signed by the first shareholder (mentioning the email address & mobile number), self attested copy of PAN and a copy of the share certificate to enable KFinTech to register their email address.
- Members holding shares in dematerialized mode are requested to register / update their email addresses with their respective Depository Participant.

Manner of casting votes(s) through e-voting: (i) Members will have the opportunity to cast their votes(s) on the business as set out in the AGM Notice through electronic voting system (**e voting**) (ii) The manner of voting remotely (**remote e-voting**) by members holding shares in dematerialized mode, physical mode and for members who have not registered their email addresses may refer the AGM Notice. The details will also be available on the website of the Company (www.hmtindia.com) and KFinTech at <https://evoting.kfintech.com>. (iii) The facility for voting through electronic voting system will also be made available at the AGM (**Insta Poll**) and Members attending the AGM who have not cast their votes(s) by remote e-voting will be able to vote at the AGM through Insta Poll. (iv) The detailed procedure for casting votes through remote e-voting/e-voting at the AGM shall be provided in the Notice. Members are requested to carefully read all the Notes set out in the AGM Notice and in particular, instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting or through Insta Poll during the AGM

For HMT Limited
Sd/-
(Kishor Kumar S)
Company Secretary
Date: 04.10.2021
Place: Bengaluru

Balinee Milk Producer Company Limited
Registered Office: 1390, 1st Floor, Mauja Lehargird, Mohalla Balajipuram, Nandanpura, Jhansi, Uttar Pradesh, India, 284003
CIN NO. U01409UP2019PTC112780, Email: info@balineemilk.com, M: 9305805396

NOTICE INVITING TENDER

Balinee Milk Producer Company Limited, Jhansi, Uttar Pradesh, seek Invitation of Bids (IFB) for supply, installation, testing and commissioning of Goods under a Dairy value chain project supported by Uttar Pradesh-State Rural Livelihood Mission (UPSRLM) for the following goods:

| Sl. | IFB No | Brief Description of Items | Last date and time for submission of Bids |
|-----|----------------------------|--|---|
| 1. | BALINEE21-22/OT/19MCO/01 | THE SUPPLY, INSTALLATION, TESTING & COMMISSIONING OF BULK MILK COOLING UNITS DIRECT EXPANSION TYPE-CAPACITY 5KL INCLUDING ALL ACCESSORIES AND SPARES. (8 nos.) | 08 NOVEMBER 2021, 11:30 Hrs |
| 2. | BALINEE21-22/OT/19MCO/02 | DATA PROCESSOR AND MILK COLLECTION UNIT-GPRS ENABLED (DPMCU) (385 nos) and AUTOMATIC MILK COLLECTION UNIT- (AMCU) (5 nos.) | 08 NOVEMBER 2021, 13:30 Hrs |
| 3. | BALINEE21-22/OT/19ALCAN/03 | ALUMINIUM ALLOY MILK CANS WITH TWO LIDS- Capacity 40 Lt. (4700 nos.) | 08 NOVEMBER 2021, 15:30 Hrs |

The tender document can be obtained from the aforesaid office either in person/ Post or by writing an email to info@balineemilk.com. Tender documents are not transferable. Any corrigendum/amendment will be notified through email to the parties who have shown their written interest only. S/d Chief Executive

TAKE SOLUTIONS LTD.
Enabling Business Efficiencies
Regd. Office: No. 27, Tank Bund Road, Nungambakkam, Chennai - 600 034
Email: secretarial@takesolutions.com, Website: www.takesolutions.com
Phone: 044-6611 0700, CIN : L63090TN2000PLC046338

NOTICE

NOTICE is hereby given to the shareholders of the Company pursuant to Rule 6 of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 as under: As per the existing provisions of the Companies Act 2013, the unpaid / unclaimed dividend(s) for the financial year 2014-15 (First Interim Dividend) has to be transferred to Investor Education and Protection Fund (IEPF) on December 18, 2021, in view of the reason that period of seven years has since elapsed after the said dividends were declared and paid and still remaining unclaimed.

In terms of the Investor Education Protection Fund Rules, all shares in respect of which dividends are not claimed / remained unpaid for the last seven (7) consecutive years in respect of any shareholder have to be transferred to the demat account of Investor Education Protection Fund - Ministry of Corporate Affairs already opened with any one of the Depository Participants (CDSL / NSDL). Hence, all underlying shares along with its dividends which remained unpaid/unclaimed for the last seven (7) consecutive years from financial year 2014-15 have to be transferred to Investor Education and Protection Fund - Ministry of Corporate Affairs and Shareholders who have not claimed their dividends and shares can write to M/s. Link Intime India Pvt. Ltd., Share Transfer Agents, C 101, 247 Park, LBS Marg, Vikhroli West, Mumbai - 400083 on or before November 8, 2021 for making a valid claim.

The Company has sent individual notices to the latest available addresses of the shareholders whose dividends are lying unclaimed for the last seven (7) consecutive years, advising them to claim the dividends expeditiously.

Further, in terms of Rule 6(3) of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016, the statement containing the details of name, folio number, demat account number and number of shares due for transfer is made available in our website www.takesolutions.com for information and necessary action by the shareholders.

In case the concerned shareholders wish to claim the shares after transfer to IEPF, a separate application has to be made to the IEPF Authority in the Specified e-form (available at www.iefp.gov.in) as prescribed by Ministry of Corporate Affairs.

For TAKE Solutions Ltd.
Sd/-
Srinivasan P
Company Secretary
Place : Chennai
Date : October 4, 2021

(This is only an advertisement for information purposes and not a prospectus announcement)

promax

PROMAX POWER LIMITED

Our Company was originally incorporated as “Promax Power Private Limited” on August 21, 2017 vide certificate of incorporation bearing Corporate Identity No. U74999CH2017PTC041692 under the provisions of sub-section (2) of section 7 of the Companies Act, 2013 (18 of 2013) issued by the Central Registration Centre, Registrar of Companies. Subsequently, the company was converted into Public Limited Company vide a fresh certificate of incorporation issued by Registrar of Companies-Chandigarh, consequent upon conversion from Private Limited to Public Company dated April 20, 2021 in the name of “Promax Power Limited”. The Corporate Identification Number of our Company changed to U74999CH2017PLC041692. For further details, please refer to section titled “Our History and Certain Corporate Matters” beginning on page no 82 of the Prospectus.

Registered office: House No: 1575, Ground Floor, Sector –38B, Chandigarh – 160038, Union Territory, India. **Corporate office:** Plot No. F-303, Phase 8-B Industrial Area, SAS Nagar, Mohali – 160055, Punjab, India. **Contact Person:** Mrs. Puneet Kaur, Company Secretary & Compliance Officer; Tel No: 0712-4003904 E-Mail ID: cs@promax.co.in; Website: www.promax.co.in; CIN: U74999CH2017PLC041692

OUR PROMOTERS: (I) Mr. VISHAL BHARDWAJ, AND (II) Mrs. SHWETA BHARDWAJ

INITIAL PUBLIC OFFER OF 16,00,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH (“EQUITY SHARES”) OF PROMAX POWER LIMITED (THE “COMPANY”) OR THE “ISSUER”) FOR CASH AT A PRICE OF ₹10/- PER EQUITY SHARE AT PAR (THE “ISSUE PRICE”), AGGREGATING TO ₹160.00 LAKHS (“THE ISSUE”), OF WHICH 80,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/- EACH FOR CASH AT A PRICE OF ₹10/- PER EQUITY SHARE, AGGREGATING TO ₹80.00 LAKHS WILL BE RESERVED FOR SUBSCRIPTIONS BY THE MARKET MAKER TO THE ISSUE (THE “MARKET MAKER RESERVATION PORTION”). THE ISSUE LESS MARKET MAKER RESERVATION PORTION I.E. ISSUE OF 15,20,000 EQUITY SHARES OF FACE VALUE OF ₹10/-EACH FOR CASH AT A PRICE OF ₹10/- PER EQUITY SHARE, AGGREGATING TO ₹152.00 LAKHS IS HERE IN AFTER REFERRED TO AS “THE NET ISSUE”. THE ISSUE AND THE NET ISSUE WILL CONSTITUTE 26.67% AND 25.33% RESPECTIVELY OF THE POST ISSUE PAIDUP EQUITY SHARE CAPITAL OF THE COMPANY.

FIXED PRICE ISSUE AT ₹ 10/- PER EQUITY SHARE
THE FACE VALUE OF THE EQUITY SHARES IS ₹ 10 EACH AND THE ISSUE PRICE IS AT PAR OF THE FACE VALUE OF THE EQUITY SHARES.
THE APPLICATION MUST BE FOR A MINIMUM OF 10,000 EQUITY SHARES AND IN MULTIPLES OF 10,000 EQUITY SHARES THEREAFTER.
FOR FURTHER DETAILS PLEASE REFER TO “SECTION XI - ISSUE INFORMATION” BEGINNING ON PAGE 152 OF THE PROSPECTUS.

ISSUE PROGRAMME
ISSUE OPENING DATE : 30-SEP-2021
ISSUE CLOSING DATE : 04-OCT-2021

Notice to Investors and all the concerned
Corrigendum

“This corrigendum (“corrigendum”) is with reference to the Prospectus dated September 25, 2021. In this regard, please note that the 5th letter of International Securities Identification Number (“ISIN”) - “INE012F01015” mentioned at Page no. 2,139 and 175 must be read as the alphabet “I”. The same applies to all the offer related documents and application forms wherever this ISIN is mentioned.”

Investors should read the Prospectus carefully, including the Risk Factors beginning on page 17 of the Prospectus before making any investment decision.

For PROMAX POWER LIMITED
On behalf of the Board of Directors
Sd/-
Managing Director
Place : Chandigarh
Date : 04/10/2021

IDBI mutual

IDBI Asset Management Limited
CIN: U65100MH2010PLC199319
Registered Office: IDBI Tower, WTC Complex, Cuffe Parade, Colaba, Mumbai - 400005
Corporate Office: 4th Floor, IDBI Tower, WTC Complex, Cuffe Parade, Colaba, Mumbai - 400005
Tel: (022) 66442800 Fax: (022) 66442801 Website: www.idbimutual.co.in E-mail: contactus@idbimutual.co.in

NOTICE CUM ADDENDUM NO. 18/2021-22

CHANGE IN BASE TOTAL EXPENSE RATIO OF THE SCHEME OF IDBI MUTUAL FUND
Notice is hereby given that it is proposed to change the base Total Expense Ratio (“TER”) (i.e.) TER excluding additional expenses provided in Regulation 52(6A)(b) and 52(6A)(c) of SEBI (Mutual Funds) Regulations, 1996 and GST on Management Fees for the following scheme offered by IDBI Mutual Fund (“the Fund”) with effect from **October 11, 2021**.

| Name of the Scheme(s) | Base TER | | | |
|-----------------------|--------------|----------|-------------|----------|
| | Regular Plan | | Direct Plan | |
| | Existing | Proposed | Existing | Proposed |
| IDBI Nifty Index Fund | 0.88 | 0.88 | 0.15 | 0.25 |

This Addendum shall form an integral part of Scheme Information Document / Key Information Memorandum of the schemes of IDBI Mutual Fund, as amended from time to time. All other features and terms and condition as stated in the SID/KIM of the Schemes shall remain unchanged.

For IDBI Asset Management Limited
(Investment Manager to IDBI Mutual Fund)
Sd/-
Company Secretary and Compliance Officer
Place : Mumbai
Date : October 04, 2021

Statutory Details: IDBI Mutual Fund has been set up as a trust sponsored by IDBI Bank Limited with IDBI MF Trustee Company Limited as the Trustee (“Trustee”) under the Indian Trusts Act, 1882) and with IDBI Asset Management Limited as the Investment Manager.
Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

